



കേരള அரசു

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிக்கை

எண் 15691/ச. இ. எ. 1/2016/சட்டம்.

திருவனந்தபுரம், 2016 ஜூலை 26
1191 கர்க்கடகம் 11/
1938 சிராவணம் 4.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் தகவலுக்காக இதனால் விளம்பரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2016 ஜூலை 26ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

கலா, என். எல்.,

சட்டத்துறை சிறப்புசெயலாளர்.

2016-ன் சட்டம் எண் 12

2016-ன் கேரள நிதி ஒதுக்கீடு (2-வது எண்) சட்டம்

2016 ஏப்ரல் 1-ஆம் தேதி ஆரம்பிக்கின்ற நிதியாண்டின் ஆகஸ்டு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களின் பணிகளுக்காக கேரள மாநில தொகுதியிலிருந்து சில தொகைகள் பின்வாங்குவதற்கு வகை செய்வதற்குரிய ஒரு சட்டம்.

முன்னுரை.—2016 ஏப்ரல் 1-ஆம் தேதி ஆரம்பிக்கின்ற நிதியாண்டின் ஆகஸ்டு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களின் பணிகளுக்காக கேரள மாநில தொகுதியிலிருந்து சில தொகைகள் பின்வாங்குவதற்கு வகை செய்ய வேண்டியது தேவையாக இருப்பதால்;

இந்தியக்குடியரசின் அறுபத்தி ஆறாவது ஆண்டில் பின்வருமாறு சட்டம் இயற்றப்பட்டும்:—

1. சுருக்கப்பெயர்.—இந்தச்சட்டம் 2016-ன் கேரள நிதி ஒதுக்கீடு (2-வது எண்) சட்டம் என அழைக்கப்படலாம்.

2. 2016 ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கும் நிதி ஆண்டிற்கு கேரள மாநில தொகுநிதியிலிருந்து 30648,37,40,000 ரூபாய் பின்வாங்குதல்.—2016 ஏப்ரல் ஒன்றாம் தேதி ஆரம்பிக்கும் நிதியாண்டில் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வருகின்ற பலவித செலவுகளை எதிர்கொள்வதற்கு, அட்டவணையின் (2)-வது கட்டத்தில் குறிப்பிடப்பட்ட பணிகள் மற்றும் தேவைகள் தொடர்பான அட்டவணையின் (3)-வது கட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கு மிகாததும், மொத்தம் முப்பத்தி நாலாயிரத்தி அறுநூற்றி நூற்பத்தி எட்டு கோடி முப்பத்தி ஏழு இலட்சத்தி நூற்பதினாயிரம் ரூபாய் வருவதுமான தொகைகள் கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்கவும் வினியோகிக்கவும் செய்யலாம்.

3. நிதி ஒதுக்கீடு.—இந்தச்சட்டத்தின் அடிப்படையில் கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்கவும் வினியோகிக்கவும் செய்வதற்கு அதிகாரப்படுத்தப்பட்டுள்ள தொகைகள் மேற்குறிப்பிட்ட ஆண்டு தொடர்பாக அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் மற்றும் தேவைகளுக்குமாக வினியோகிக்கப்படவேண்டும்.

அட்டவணை

(பிரிவுகள் 2 மற்றும் 3 பார்த்தவும்)

| (1) | (2) | (3) | மிக கூடாத தொகைகள் | | |
|-----------|----------|---|--|-----------------------------------|---------------|
| வரிசை எண் | தேவை எண் | பணிகளும் தேவைகளும் | சட்டமன்றப் பேரவையினால் வாக்களிக்கப்பட்டது (ரூபாய்) | தொகுதியில் சமத்தப்பட்டது (ரூபாய்) | மொத்தம் |
| 1 | I | மாநில சட்டப்பேரவை | 22,78,39,000 | 17,81,000 | 22,96,20,000 |
| 2 | II | மாநில ஆட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், தலைமையிட அலுவலர்கள் | 146,69,95,000 | 43,19,09,000 | 189,89,04,000 |
| 3 | III | நீதிநிர்வாகம் | 146,47,88,000 | 26,46,08,000 | 172,93,96,000 |
| 4 | V | வெள்ளாண்மை வருவாய் வரி மற்றும் விற்பனை வரி | 71,81,60,000 | 9,05,000 | 71,90,65,000 |
| 5 | VI | நிலவரி | 144,25,91,000 | 42,000 | 144,26,33,000 |
| 6 | VII | முத்திரைத்தாளும் பதிவும் | 50,26,95,000 | 25,000 | 50,27,20,000 |
| 7 | VIII | ஆயத்துறை | 65,49,62,000 | 8,25,000 | 65,57,87,000 |

| (1) | (2) | (3) | | | |
|-----------|----------|---|--|----------------|----------------|
| வரிசை எண் | தேவை எண் | மிக கூடாத தொகைகள் | | | |
| | | பணிகளும் தேவைகளும் | சட்டமன்றப் பேரவையினால் வாக்களிக்கப்பட்டது (ரூபாய்) | | |
| | | தொகுதியில் சுமத்தப்பட்டது (ரூபாய்) | மொத்தம் (ரூபாய்) | | |
| 8 | IX | வாகனங்கள் மீதான வரி வருவாய் | 30,02,25,000 | .. | 30,02,25,000 |
| 9 | | கடன் பொறுப்புகள் வருவாய் | .. | 3157,48,86,000 | 3157,48,86,000 |
| 10 | X | சுருளுகமும் கணக்குகளும் வருவாய் | 62,52,79,000 | .. | 62,52,79,000 |
| 11 | XI | மாவட்ட ஆட்சியும் பலவகையும் வருவாய் | 148,60,02,000 | 26,80,000 | 148,86,82,000 |
| 12 | XII | காவல் வருவாய் | 830,58,48,000 | 1,54,74,000 | 832,13,22,000 |
| 13 | XIII | சிறைகள் வருவாய் | 29,25,18,000 | .. | 29,25,18,000 |
| 14 | XIV | எழுதுபொருட்கள், அச்சடி மற்றும் நிர்வாகப் பணிகள் வருவாய் | 105,39,31,000 | 3,000 | 105,39,34,000 |
| 15 | XV | பொதுப்பணி வருவாய் | 611,99,68,000 | 92,73,000 | 612,92,41,000 |
| 16 | XVI | ஓய்வூதியம் மற்றும் பலவகையும் வருவாய் | 574,76,11,000 | 11,25,01,000 | 586,01,12,000 |
| | | | 5766,68,48,000 | 13,89,40,000 | 5780,57,88,000 |

| | | | | | | |
|----|-------|---|--------------------|--------------------------------|--------------------|--------------------------------|
| 17 | XXVII | கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் | வருவாய் மூலதனம் | 4280,86,11,000 91,06,51,000 | 5,00,000 | 4280,91,11,000 91,06,51,000 |
| 18 | XVIII | மருத்துவ உதவி மற்றும் டொதுமக்கள் சுகாதாரம் | வருவாய் மூலதனம் | 1233,85,47,000 90,48,44,000 | 4,12,000 20,000 | 1233,89,59,000 90,48,64,000 |
| 19 | XIX | குடும்பநலம் | வருவாய் | 99,60,66,000 | .. | 99,60,66,000 |
| 20 | XX | குடிநீர் விநியோகம் மற்றும் துட்பரவு | வருவாய் மூலதனம் | 211,21,67,000 141,11,50,000 | | 211,21,67,000 141,11,50,000 |
| 21 | XXI | வீடு கட்டுமானம் | வருவாய் மூலதனம் | 26,14,79,000 12,07,50,000 | 25,000 | 26,15,04,000 12,07,50,000 |
| 22 | XXII | நகரமேம்பாடு | வருவாய் மூலதனம் | 329,90,13,000 2,50,00,000 | | 329,90,13,000 2,50,00,000 |
| 23 | XXIII | தகவல் மற்றும் விளம்பரம் | வருவாய் மூலதனம் | 20,28,00,000 212,50,000 | | 20,28,00,000 212,50,000 |
| 24 | XXIV | தொழில் மற்றும் தொழிலாளர் நலம் அயல்நாட்டுவாழ் மலையாளிகள் நலம் | வருவாய் மூலதனம் | 216,19,80,000 35,99,50,000 | | 216,19,80,000 35,99,50,000 |
| 25 | XXV | அட்டவணைஜாதி/ பழங்குடியினர், பிற பிற்பட்ட பிரிவுகளின் நலம் உட்பட்ட சமூக நலன் | வருவாய் மூலதனம் | 715,73,98,000 42,36,85,000 | | 715,73,98,000 42,36,85,000 |

| (1) | (2) | (3) | | |
|-----------|----------|------------------------------|---|----------------------------|
| | | மிக கூடாத தொகைகள் | மொத்தம் | மொத்தம் |
| வரிசை எண் | தேவை எண் | பணிகளும் தேவைகளும் | சட்டமன்றப் பேரவையினால் வாக்களிக்கப்பட்டது | தொகுதியில் சமர்த்தப்பட்டது |
| | | | ரூபாய் | ரூபாய் |
| 26 | XXXVI | இயற்கை சீற்றமீட்டி நடவடிக்கை | 101,27,50,000 | 101,27,50,000 |
| 27 | XXXVII | கூட்டுறவு | 78,84,20,000 | 78,84,20,000 |
| 28 | XXXVIII | பலவகை பொருளாதார பணிகள் | 38,77,95,000 | 38,77,95,000 |
| 29 | XXXIX | வேளாண்மை | 651,82,18,000 | 651,82,18,000 |
| 30 | XXX | உணவு | 739,41,98,000 | 739,44,48,000 |
| 31 | XXXI | கால்நடை-பராமரிப்பு | 93,21,37,000 | 93,21,37,000 |
| 32 | XXXII | பால்பண்ணை | 413,64,15,000 | 413,64,15,000 |
| 33 | XXXIII | மீன்பிடிப்பு | 17,86,59,000 | 17,86,59,000 |
| | | | 153,05,36,000 | 153,05,36,000 |
| | | | 13,17,50,000 | 13,17,50,000 |
| | | | 40,86,81,000 | 40,86,81,000 |
| | | | 73,93,86,000 | 73,93,86,000 |
| | | | 68,01,26,000 | 68,01,26,000 |
| | | | 50,000 | 50,000 |

| | | | | | | |
|----|---------|---------------------------------|--------------------|--------------------------------|------------------------------|--------------------------------|
| 34 | XXXIV | வனம் | வருவாய் மூலதனம் | 140,59,53,000 27,30,01,000 | 1,25,000 | 140,60,78,000 27,30,01,000 |
| 35 | XXXV | பஞ்சாயத்து | வருவாய் மூலதனம் | 132,84,01,000 133,75,00,000 | .. | 132,84,01,000 133,75,00,000 |
| 36 | XXXVI | கிராமவளர்ச்சி திட்டம் | வருவாய் மூலதனம் | 757,79,10,000 37,50,000 | 3,000 | 757,79,13,000 37,50,000 |
| 37 | XXXVII | தொழிற்சாலைகள் | வருவாய் மூலதனம் | 114,18,71,000 173,77,52,000 | .. | 114,18,71,000 173,77,52,000 |
| 38 | XXXVIII | நீர்ப்பாசனம் | வருவாய் மூலதனம் | 100,29,23,000 82,77,26,000 | 4,01,000 44,51,000 | 100,33,24,000 83,21,77,000 |
| 39 | XXXIX | மின் திட்டங்கள் | வருவாய் மூலதனம் | 34,73,90,000 15,48,00,000 | .. | 34,73,90,000 15,48,00,000 |
| 40 | XL | துறைமுகங்கள் | வருவாய் மூலதனம் | 14,09,74,000 29,47,75,000 | .. | 14,09,74,000 29,47,75,000 |
| 41 | XLI | போக்குவரத்து | வருவாய் மூலதனம் | 15,53,72,000 104,48,76,000 | 21,33,82,000 12,50,00,000 | 36,87,54,000 116,98,76,000 |
| 42 | XLII | சுற்றுலா | வருவாய் மூலதனம் | 46,84,08,000 53,98,25,000 | .. | 46,84,08,000 53,98,25,000 |
| 43 | XLIII | நஷ்டசூ உரிமை கையாறுதல் | வருவாய் | 1844,76,67,000 | .. | 1844,76,67,000 |
| 44 | | பொதுக்கடன் திருப்பி அளித்தல் | மூலதனம் | .. | 3493,69,43,000 | 3493,69,43,000 |

| (1) | (2) | (3) | |
|------------|---------------------------------|---|---------------------------|
| | | மிக கூடாத தொகைகள் | மொத்தம் |
| வாரிசை எண் | பணிகளும் தேவைகளும் | சட்டமன்றப் பேரவையினால் வாக்களிக்கப்பட்டது | தொகுதியில் சுமத்தப்பட்டது |
| | | ரூபாய் | ரூபாய் |
| 45 | XIX பலவகை கடன் மற்றும் முன்னீடு | 55,41,66,000 | .. |
| 46 | சமூக பாதுகாப்பு மற்றும் நலன் | 1096,26,11,000 | 1096,26,11,000 |
| | | 14,78,08,000 | 14,78,08,000 |
| | மொத்தம் | 2386483,26,000 | 6783,54,14,000 |
| | | | 30648,37,40,000 |

ஊ